

ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி, சென்னை-600 006

மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்: 1680/A11/பமேகு/ஓபக/2023,

நாள்: 14/06/2023.

பொருள்: ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2023-24-ஆம் கல்வியாண்டின் முதல் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 23.06.2023 வெள்ளிக்கிழமை அன்று நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு

பார்வை: பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்.2223/C7/பமேகு/ஓபக/2022, நாள்: 21.07.2022

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, மாதாந்திரப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமையில் நடைபெற்று வருகிறது. நடப்புக் கல்வியாண்டு 2023-2024-க்கான மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டத்தினை வருகிற **23.06.2023 (வெள்ளிக்கிழமை)** பிற்பகல் 03:00 மணி முதல் 04:00 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. இக்கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளானது தள்ளிவைக்கப்பட்ட காரணத்தால் இந்த மாதம் மட்டும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது மேற்காண்துகிறது. நடத்தவும், தொடர்ந்து எதிர்வரும் மாதங்களில் வழக்கம்போல் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை நடத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.

அ) கூட்டத்தில் விவாதிக்க வேண்டியக் கூட்டப் பொருள் நிரல்கள் (Meeting Agendas):

I. பள்ளிச் சேர்க்கை:

- 1) அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும், சேர்க்கப்பட வேண்டிய மாணவர்கள் (To be Admitted) விவரங்கள் பெற்றோர் செயலியில் காண்பிக்கப்படும். அம்மாணவர் மற்றும் பெற்றோரை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சந்தித்து மாணவரைப் பள்ளியில் சேர்க்க வேண்டும். அதன் விவரங்களைப் பெற்றோர் செயலியில் உறுப்பினர்கள் பதிவுசெய்வதைப் பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதிசெய்ய வேண்டும்.
- 2) 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு வருகைதராத மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோரைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மாணவர் படிப்பைத் தொடரவும் அல்லது வேலை வாய்ப்புகள் சார்ந்தப் படிப்புகளை அரசின் தொழிற் கல்வி நிறுவனங்களில் (ITI) சேர்ந்து படிக்கவும் உள்ககப்படுத்த வேண்டும். படிப்பைத் தொடர விருப்பமில்லா மாணவர்கள் கூறும் காரணங்களை அறிந்து தகுந்த வழிகாட்டுதல்களைப் பள்ளி மேலாண்மைக் குழு வழங்கிட வேண்டும். கீது குறித்த விவரங்களைப் பெற்றோர் செயலியில் உறுப்பினர்கள் பதிவுசெய்வதைப் பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதிசெய்ய வேண்டும்.

II. சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு விருது வழங்குதல்

3) மாவட்ட அளவில் அனைத்து வகையிலும் சிறப்பாகச் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு 2023 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் "சிறந்த பள்ளி மேலாண்மைக் குழு" விருது வழங்கிப் பாராட்டுச் சான்று வழங்கப்படும் என்ற தகவல் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

III. மாணவர்களின் வகுப்பு மாற்றம் மற்றும் துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதிசெய்தல்:

- 4) அனைத்து அரசுப் பள்ளிகள்: முறையே 5ஆம் வகுப்பு (தொடக்கப் பள்ளிகளில்), 8ஆம் வகுப்பு (நடுநிலைப் பள்ளிகளில்), 10ஆம் வகுப்பு (உயர்நிலைப் பள்ளிகளில்) மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்), 11-ஆம் வகுப்பு (மேல்நிலைப் பள்ளிகளில்) பயின்று நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்பில் சேர்ந்து பள்ளியில் தொடர்வதை உறுதி செய்யவேண்டும்.
- 5) உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்: துணைத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் (10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள்) பள்ளியில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை உறுதிசெய்யவும், மாணவர்களுக்குச் சிற்றுண்டி வழங்கவும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தமது சிறப்பான ஆதரவினை வழங்கிடக் கேட்டுக் கொள்ளவேண்டும்.

IV. சிறப்புத் தேவைகளுடையக் குழந்தைகள்/மாற்றுத் திறனாளிக் குழந்தைகள்:

6) பள்ளியிருகே குடியிருப்புப் பகுதிகளில் மாற்றுத்திறன் குழந்தைகள் எவ்வேறோனும் பள்ளியில் சேராமல் இருந்தால் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அக்குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்து அவர்களைப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களைப் பெற்றோர் செயலியில் உறுப்பினர்கள் பதிவிடுவதை தலைமை ஆசிரியர் உறுதிசெய்ய வேண்டும்.

V. உயர்கல்வி வழிகாட்டி குழு:

- 7) "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ்
 - (i) கல்லூரியில் சேர விண்ணப்பித்த தேர்ச்சிபெற்ற மாணவர்கள்,
 - (ii) மறுதேர்வுக்கு விண்ணப்பித்தத் தேர்ச்சிபொது (10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு) மாணவர்கள்,
 - (iii) தேர்ச்சி அடைந்தும் உயர்கல்விக்குச் செல்லாத மாணவர்கள் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்..

VI. இல்லம் தேடிக் கல்வி:

8) மாணவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்திற்குச் சென்று கற்றல் செயல்பாடுகளில் பங்கேற்பதின் அவசியம் குறித்துக் கூட்டத்தில் ஆலோசித்துக் குழந்தைகள் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளில் கலந்து கொள்வதை உறுதிசெய்ய வேண்டும்.

ஆ) பிற வழிகாட்டுதல்கள்

- 1) பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டு அமைப்பினை,
 - (i) அஞ்சல் அட்டை மூலம் உறுப்பினர்கள் முகவரிக்கு 4 நாட்களுக்கு முன்பாகவும்,
 - (ii) கூட்டு அமைப்பாளர் (தலைமை ஆசிரியர்) கையொப்பமிட்ட அமைப்பினைப் பள்ளியில் படிக்கும் உறுப்பினர்களின் குழந்தைகள் வழியாக (இணைப்பு-1) மாவட்டத் திட்ட இயக்குநரின் இச்செயல்முறைக் கடிதத்துடன் கொடுத்தனுப்பி வருகையை உறுதிசெய்ய வேண்டும்.
- 2) பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டு நிகழ்வு அட்டவணை நிரந்தரமாகப் பள்ளி வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். (இணைப்பு-2)
- 3) மாவட்டக் கள் அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு முதன்மைக் கருத்தாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எவ்வித முன்னரிவிப்புமின்றிப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டுத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேற்காண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றிக் கூட்டப் பொருள் நிரல்களானது (Meeting Agendas) பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டுத்தில் விவாதிக்கப்பட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.


பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் உரிய நேரத்தில் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டத் திட்ட அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர்கள் / பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கியத் தகவல் :

பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணி மூப்பு மற்றும் பணி மாறுதல் காரணமாகப் புதிய தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பெயரை பள்ளி மேலாண்மைக் குழுச் செயலியில் பதிவேற்றம் செய்வதற்கான வசதி ஒரு வார காலத்திற்கு திறக்கப்படும், மாற்றங்கள் தேவைப்படும் பள்ளிகளில் பெயர் மாற்றத்தினைக் கொடுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் மேற்கொள்ளச் சார்ந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இணைப்பு:

- (1) மாதிரி அமைப்புக் கடிதம்.
- (2) மாதாந்திரக் கூட்டு நிகழ்வு அட்டவணை.
- (3) நிலையானக் கூட்டப்பொருள் நிரல் – காணோலி QR Code



பெறுநர்:

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டத் திட்ட அலுவலர்கள்

இணைப்பு-1: மாதிரி அழைப்புக் கடிதம்

நாள்:

பள்ளியின் பெயர்:

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட அழைப்பு (2023-2024ஆம் கல்வியாண்டு)

குழு உறுப்பினர்களுக்கும் வணக்கம்.

புதிய கல்வியாண்டு (2023-2024) தொடங்கியுள்ளது. பெரும் கணவுகளோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளின் கணவுகளுக்கு உயிரிருட்டவும், அதற்காகத் திட்டமிடவும் நம் பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டமானது வருகிற 23.06.2023 (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

சென்ற கல்வியாண்டில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தங்களின் வருகையும், சிறப்பானப் பங்களிப்பும் பார்ட்டுக்குரியது. உறுப்பினர்களின் தொடர் வருகையும் சிறந்தப் பங்கேற்பும், ஈடுபாடும் பள்ளியின் வளர்ச்சி, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

புதிய கல்வியாண்டின் முதல் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது மேலே குறிப்பிட்டுள்ள தேதியில் தவறாது நடத்தப்படவுள்ளது. பல்வேறு முக்கியக் கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்துக் கலந்துபோசி நமது குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கானத் திட்டங்களை உருவாக்கி, தீர்மானங்கள் இயற்றி, பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உற்திசெய்ய வேண்டியுள்ளது. எனவே, நம் பள்ளியில் பயிலும் உங்களின் செல்லக் குழந்தை வழியாகத் தங்களைக் கீக்கூட்டத்தில் தவறாது பங்கேற்க அழைப்பதில் நம் பள்ளி பெருமையடைகிறது. தங்களின் பங்கேற்பு மிகவும் முக்கியமானதும் அவசியமானதுமாகும்.

இணைப்பு:

- கூட்டப் பொருள் நிரல் (Meeting Agenda)
- மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளியின் முத்திரை

இப்படிக்கு,

தலைமையாசிரியர்
(பள்ளி மேலாண்மைக் குழுக்
கூட்ட அழைப்பாளர்)

இணைப்பு-2

பள்ளி மேலாண்மைக் குழு - மாதாந்திரக் கூட்டு நிகழ்வு அட்டவணை

நேரம் மாதை	செயல்பாடு	நஷ்டமுறை	கால அளவு
3:00 - 3:10	பள்ளி வளாகத்தைப் பார்க்கவெயிடுதல்	கூட்டும் ஆரம்பிக்கும் முன்னர் குழு உறுப்பினர்கள் அனைவரும் பள்ளி வளாகம், வகுப்பகை, கழிவகை, குடிநீர் வசதிகள், சுகாமயல் அறை, சுகாமயல் பொருட்கள் கைவர்ப்பதறு, நூலாகம் மற்றும் விளையாட்டு கைமதாணம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பார்க்கவெயிடுதல்	10 நிமிடங்கள்
3:10 -3:15	ஊக்கழுட்டும் காலெண்ணாலிகள் திரையிடல்	செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் விதம் பள்ளி மேலாண்மைக் குழுக் குறித்தக் கலெண்ணாலிகளைத் திரையிடுதல்	5 நிமிடங்கள்
3:15 -3:20	வருகைப் பதிவு	உறுப்பினர்களின் வருகைகளைக் கைப்பேசி செயலியில் தன்மைவரூல் பதிவு செய்யப்படுதல்	5 நிமிடங்கள்
3:20 -3:25	வருவேந்பு	கூட்டு அனுபூர்ப்பாளரான தகவலையை ஆசிரியர் உறுப்பினர்களை வருவேந்றுக் கூட்டத்தைத் தொடங்கி கைவத்தல்.	5 நிமிடங்கள்
3:25 -3:35	இல்லம் தேடிக் கலவை தன்னைர்வல்லர்களின் பங்கேகற்பு	பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டும் நஞ்சை பெறும் நாளன்று 3 இல்லம் தேடிக் கல்வித் தன்னைர்வல்லர்களை அனைத்து அவர்கள் சார்ந்த சிறப்பு அனுபூர்ப்பாளர்களாக அனைத்து அவர்கள் சார்ந்த கையத்திலுள்ள மாண்வர்களின் எண்ணிக்கை, வருங்கைப் பதிவு, கற்றல் அடைவு மற்றும் அடுத்த இண்டு மாதத்திற்கானச் செயல் திட்டம் குறித்துக் கலந்தாலோசித்தல்.	10 நிமிடங்கள்
3:35 -3:55	திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்	<ul style="list-style-type: none"> கூட்டத்தின் நோக்கத்தை தகவலையை ஆசிரியர் எடுத்துக் கூறுதல். மாநிலத் தீட்டு இயக்கநின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள கூட்டப் பொருள் நிரல்களையும் ஆலோசித்தத் திட்டமிடுதலுக்கான கூட்டப் பொருள் நிரலை தயாரித்தல். கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்ட கூட்டப் பொருள் நிரல்களை வாசித்தல். 	20 நிமிடங்கள்

		<ul style="list-style-type: none"> வேறு முக்கியத் தவிரிக்க இயலாதக் கூட்டப் பொருள் நிறுவ்கள் ஏதேனும் ஒருப்பின் குழு உறுப்பினர்களில் கேட்டிந்துச் சேர்த்துக் கொள்ளுதல். முந்கையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஒவ்வொன்றாக வாசித்து அதன் தற்போதைய நிலை, முன்னேற்றம், சவால்கள் ஆகியவற்றை விவாதித்துத் தொடர்நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்துத் தீர்மானித்தல் 	30 நிமிடங்கள்
3:55 -4:25	<ul style="list-style-type: none"> கூட்டப் பொருள் நிறுல் (meeting agenda) நிதான விவாதம் தீர்மானங்களை, செயலி மற்றும் பதிலோட்டில் பதிவு செய்தல் மற்றும் கையொப்பம் பெறுதல் 	<ul style="list-style-type: none"> முன்னாலேயிருக்கும் ஒரு நிமிடம் பெற்று தீர்மானங்களை வழங்கப்பட்ட கூட்டப் பொருள் நிறுல்கள் ஒவ்வொன்றாகக் குழுவில் கலந்துகொள்ளுதல், விவாதித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல். மேற்கொள்ளப்பட்டத் தீர்மானத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதியளவு நிதி ஆதாரம், பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துக்கூடுப்பு, செயலை மூடப்பதற்கான கால அளவு ஆகியவற்றை நன்று திட்டமிட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றுதல். ஒருமணாதாக அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டத் தீர்மானங்களைத் தீர்மானப் பதிலோட்டில் / செயலிலில் பதிவு செய்து வருகை புரிந்த அனைத்து உறுப்பினர்களின் கையொப்பம் பெறுதல் 	5 நிமிடங்கள்
4:25 -4:30	கூட்டம் நிறைவு செய்தல்	பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்	5 நிமிடங்கள்

இணைப்பு-3:



Scan the QR Code: பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒவ்வொரு மாதாந்திரக் கூட்டத்திலும் கட்டாயமாக விவாதிக்கப்பட வேண்டிய நினைவுயானைக் கூட்டப்பொருள் நிறுல் (Standard Meeting Agenda) காலெண்ணி வடிவில்.